

CC.No.136-2021

Date: 07.02.2026

ம.சா. 1. தியாகராஜன், த/பெ. அண்ணாமலை,
(சாட்சிக்கு சத்தியபிரமாணம் செய்துவைக்கப்பட்டது)

குறுக்கு விசாரணை

1) நான் நாகு பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருகிறேன் என்றால் சரிதான். அந்த நிதி நிறுவனத்தின் மூலமாகத்தான் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறேன் என்றால் அந்த நிறுவனம் நகை அடகுக்காக மட்டும் தான் செயல்படுகிறது. நான் நாகு பைனான்ஸ் மூலமாக பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறேன் வழக்கிற்காக பொய் சாட்சியம் சொல்கிறேன் என்றால் சரியல்ல. இந்த வழக்கு சம்பந்தமான வேறு ஏதேனும் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதா என்றால் இல்லை. நான் பணம் எங்கு வைத்து எப்படி, எதன் மூலம் கொடுத்தேன் என்பதை பற்றிய விபரம் எனது வழக்கறிஞர் அறிவிப்பிலோ, புகார் மனுவினாலோ, நிரூபண வாக்குமூலத்திலோ சொல்லப்படவில்லை என்றால் சரியல்ல. எங்கு வைத்து கொடுத்தோம் என்று சொல்லவில்லை ஆனால் பணம் கொடுத்தோம் என்று சொல்லியுள்ளோம். நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மற்ற ஆவணங்களிலும், நான் பணம் எங்கு வைத்து கொடுத்தேன் என்ற விபரம் இல்லை என்றால் சரிதான்.

2) நான் பணம் கொடுத்தற்கு ஆதரவாக நான் நீதிமன்றத்தில் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல, தாக்கல் செய்துள்ளேன். பொதுவாக

பணம் கொடுக்கும்போது கடனுறுதிசீட்டு மற்றும் காசோலைகள் பெறுவது வழக்கம் என்றால் சரிதான். பணத்தை பெற்றவர்கள் முழு கடன் தொகையையும் செலுத்திய பின்பு மேற்படி கடனுறுதிசீட்டு அவரிடம் திருப்பி கொடுக்கப்படும் அல்லது கிழிக்கப்படும் என்றால் சரிதான். இந்த வழக்கில் அசல் கடனுறுதிசீட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். நகல் கொடுத்துள்ளேன். எனது வழக்கறிஞர் அறிவிப்பிலோ, புகாரிலோ, நிரூபண வாக்குமூலத்திலோ அசல் கடனுறுதிசீட்டு என்ன ஆனது குறித்த விபரங்களை நான் சொல்லவில்லை என்றால் சரிதான். எதிரி கடன் தொகையை திருப்பி கொடுத்துவிட்டதால் நான் கடனுறுதிசீட்டை கிழித்துவிட்டு வழக்கு காசோலையை மட்டும் வைத்துக்கொண்டு தற்போது அதை வைத்து வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரியல்ல.

3) கடனுறுதிசீட்டில் பொதுவாக யார் மூலம் நிரப்பப்பட்டது, சாட்சிகள், கடன் பெற்றவர்கள் கையொப்பம் வட்டி விகிதம் ஆகியவை குறிப்பிடப்படவேண்டியது அவசியம் என்றால் சரிதான். மேற்படி விபரங்களை வைத்துதான் வட்டி மற்றும் அசல் தொகையை நான் கோரமுடியும் என்றால் சரிதான். மேற்படி விபரங்கள் மேற்படி கடனுறுதிசீட்டில் உள்ளது. எதிரி எண்ணிடம் பெற்ற கடன் தொகையை எவ்வாறு திருப்பி செலுத்த வேண்டும் என்கின்ற ஒப்பந்தம் எங்களிடையே ஏற்படுத்தப்படவில்லை என்றால் எதிரி எண்ணிடம் மிக அவசர தேவைக்கு பணம் கேட்டதால் அந்த நேரத்தில் மேற்படி ஒப்பந்தங்கள் ஏற்படுத்த முடியவில்லை. நான் கடன் தொகையை கொடுத்தாக சொல்லப்படும் காலக்கட்டத்தில் எதிரிக்கு என்ன

அவசர தேவை ஏற்பட்டது என்று நான் தெரிந்து கொள்ளவில்லை என்றால் சரியல்ல. அவர் நடத்தி வந்த ஆவின் பால் கடை உரிமத்தை புதுப்பிப்பதற்கு அவசரமாக அவர் என்னிடம் மேற்படி கடனை பெற்றார். மேற்படி விபரத்தை எனது வழக்கறிஞர் அறிவிப்பிலோ, புகாரிலோ, நிரூபண வாக்குமூலத்திலோ சொல்லப்படவில்லை என்றால் சரியல்ல.

4) 2019 முதல் எப்போது நான் எதிரியை சந்தித்து பணத்தை திருப்பி கேட்டேன் என்று தேதியை நான் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றால் சரிதான். நான் அவரை அவ்வப்போது பார்த்து கேட்டேன். நான் எதிரி பணத்தை திருப்பி செலுத்திய பின்பும் அவரிடம் மேற்படி அசல் ஆவணங்களை ஒப்படைக்காமல் மேலும் பணம் கேட்டு அவரை தொந்தரவு செய்து வந்ததால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று சொன்னால் சரியல்ல. நான் சொல்வதுபோல் எதிரிக்கு எப்போதும் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கடன் எதுவும் அளிக்கவில்லை என்றால் சரியல்ல. மேற்படி ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் தொகை கடன் கொடுத்ததாக சொல்லப்படும் காலக்கட்டத்தில் என்னிடம் இருந்ததாக கூறுவதற்கு எந்த ஆவணமும் நான் நீதிமன்றத்தில் முன்னிடவில்லை என்றால் ஆதாரம் எதுவும் நான் கொடுக்கவில்லை என்னுடைய கையில் இருந்து அந்த பணத்தை கொடுத்தேன். மேலும் மற்றொரு நண்பரிடம் இருந்து வாங்கி தரச்சொல்லி எதிரி என்னிடம் கேட்டதால் அவரிடம் இருந்தும் பெற்றுக்கொடுத்தேன். மேற்படி விபரத்தை எனது வழக்கறிஞர் அறிவிப்பிலோ, புகாரிலோ, நிரூபண வாக்குமூலத்திலோ சொல்லப்படவில்லை என்றால் சரியல்ல.

அசல் கடனுறுதிசீட்டை பார்த்தால்தான் எனக்கும் எதிரிக்கும் இடையே நடந்த பரிவர்த்தனைகள் தெரியவரும் என்றால் சரியல்ல.

5) வழக்கு காசோலையானது எதிரி என்னிடம் பணம் பெறும்போது நிரப்பப்படாமல் வெற்று காசோலையாக பெறப்பட்டு எதிரியின் கையொப்பமும், தொகை மற்றும் பிற விபரங்கள் என்னால் பூர்த்தி செய்யப்பட்டது என்றால் சரியல்ல. அதனால்தான் காசோலையை எங்கு வைத்து எதிரி கொடுத்தார் என்பதை என்னால் சொல்லமுடியவில்லை என்றால் சரியல்ல. எனவே என்னுடைய வழக்கு சட்டப்படி நிலைநிற்கதக்கதல்ல என்றால் சரியல்ல. எதிரி 40 ஆண்டுகளாக ICICI வங்கியில் வேலை பார்த்து வந்தார். எதிரியின் முகவரி கடனுறுதிசீட்டில் எழுதப்பட்டிருந்ததா என்றால் எழுதப்பட்டிருந்தது. மேற்படி முகவரிக்குதான் நான் அறிவிப்பு அனுப்பியிருந்தேன் என்றால் சரிதான். சரியான சட்ட அறிவிப்பு எதிரிக்கு அனுப்பப்படாததால் என் வழக்கு செல்ல தக்கதல்ல என்றால் சரியல்ல.

சாட்சியால் திறந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்டு என்னால் தட்டச்சுருக்கு சொல்லப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டு சாட்சிக்கு படித்து காண்பிக்கப்பட்டு அவரால் சரி என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

நீதித்துறை நடுவர்,
விரைவு நீதிமன்றம், காரைக்குடி. (மு.கூ.பொ)